

**SECY/NSE/09/2023-24/20.05.2023**

The Manager  
Listing Department  
National Stock Exchange of India Limited  
"Exchange Plaza", Plot C/1, "G", Block  
Bandra Kurla Complex, Bandra (E),  
Mumbai - 400 051

**Symbol – IMPAL, Series – EQ**

Dear Sir / Madam,

**Sub: Newspaper Advertisement - Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (SEBI LODR)**

We enclose herewith copies of the newspaper advertisement published in "Business Line" (English) and "Makkal Kural" (Tamil) on May 20, 2023 pursuant to Regulation 47 of the SEBI LODR.

Kindly take the above information on record.

Thanking you,

Yours faithfully,  
For **India Motor Parts & Accessories Limited**

**Aditya Sharma**  
**Company Secretary & Compliance Officer**

Encl.: As above

Copy to: -

The Manager, Listing Department,  
BSE Limited  
Floor 25, P J Towers,  
Dalal Street, Mumbai 400001

# Centre notifies Competition Amendment Act, withholds stringent penalty norms

**BIG STEP.** Move provides respite to global tech majors; notified provisions have taken effect from May 18

**KR Srivats**  
New Delhi



**MORE POWER TO CCI.** The penalty for false statements/omissions has been increased from ₹1 crore to ₹5 crore. REUTERS

The Centre on Friday notified several provisions of the Competition (Amendment) Act 2023, which received Presidential assent on April 11. However, the Centre has withheld the notification of the provisions of the amended law which empowered the fair trade regulator to impose hefty penalties on erring enterprises for their anti-competitive conduct.

The Competition (Amendment) Act 2023 had empowered CCI to impose penalties on "global turnover" basis derived from all products and services. However, this has not been notified

in the latest MCA move. This has provided immediate respite to global Big Techs, including Google and Amazon, which are facing anti-trust cases. The MCA has now specified May 18 as the date on which several notified provisions of the amendment law will come into effect.

Unnati Agrawal, Partner, IndusLaw, said one of the major substantive provisions which have come into effect include hub and spoke cartels, which cover hybrid anti-competitive agreements and facilitators/non-participants who had "intended to participate" in the cartel. This will have a

significant impact for industry associations or intermediaries such as dealers/suppliers in various industries and we can expect a slew of information being filed with the CCI against such entities for their role in facilitating a cartel, who can now be penalised, she added.

The penalty for false statements/omissions has been increased from ₹1 crore to ₹5 crore to strengthen CCI's power in ensuring companies furnish adequate disclosures in their submissions. Further, the process of filing appeals against CCI's orders before the appellate tribunal has become more onerous as erring companies will have to necessarily pay 25 per cent of the penalty amount in order for

the appeal to be admitted for hearing. This may lead to an unintended consequences, especially for smaller companies as they may indulge in dilatory tactics by approaching various high courts in administrative proceedings instead of approaching the appellate tribunal on merits of the case, according to Agrawal.

**OTHER PROVISIONS**

However, some of the other major substantive provisions such as deal value threshold, settlement and commitment mechanism, leniency plus regime and penalty based on global turnover, are yet to be made effective, as they require corresponding regulations to be issued by the CCI.

# BYJU'S denies charges of hiding \$500 million via US arm

**Our Bureau**  
Bengaluru

BYJU'S has denied the allegations of lenders that its US entity — BYJU'S Alpha — has hidden \$500 million. The edtech major termed these allegations "bewildering and entirely incorrect".

"This is an interim order of a Delaware Court to maintain the status quo in relation to BYJU'S Alpha, a non-operative US entity set up to receive Term Loan B, with no employees. The litigants have made bewildering claims that BYJU'S moved \$500 million from BYJU'S Alpha, insinuating that these acts were somehow wrongful. This is entirely incorrect. We categorically deny these allegations," the edtech major said.

The referred lawsuit was

filed by Glas Trust Company and Timothy R Pohl against BYJU'S Alpha, Riju Ravindran (company director) and Tangible Play (Osmo). Both BYJU'S Alpha and Tangible Play are part of the BYJU'S Group.

A Bloomberg report noted that BYJU'S Alpha and its lenders have been engaged in a legal tussle over the company's control. Lenders said BYJU'S defaulted on the loan in 2023, and thus, they have the right to put Timothy R Pohl (Glas Trust Company's representative) in charge of the company.

**FULLY IN COMPLIANCE**

The edtech company added that the money transfers were in full compliance with, and not in contravention of, the terms of the parties' credit agreement and the agreed-upon rights and responsibility.

"In fact, even lenders have not alleged that the transfer was not permitted... As BYJU'S Alpha is a non-operative entity, the funds were transferred to other operative entities... BYJU'S entered into the Term Loan B agreement with the clear intention of utilising the raised funds to drive growth and expansion in its global operations, and is free to transfer and use the funds as necessary," the company spokesperson added.

BYJU'S also said it has fulfilled all contractual payment obligations as agreed upon in the Term Loan B signed in 2021 and has not missed any payment thereunder. "There have been no monetary defaults under the loan. The lenders' allegations (which also we dispute) concern insignificant technical and non-monetary defaults," the company added.

# April credit card spends fall 3.3% after touching record high in March

**Anshika Kayastha**  
Mumbai

Credit card spends fell to ₹1.33-lakh crore in April 2023, down 3.3 per cent from the record high of ₹1.37-lakh crore seen in the previous month, as per data released by the Reserve Bank of India.

As per the data, 61 per cent of the credit card spends during the month were for e-commerce payments, and 39 per cent were for PoS (point-of-sale) transactions.

Most major issuers saw a decline of 1.4-5.4 per cent in spends during the month, barring HDFC Bank which saw a marginal increase of 0.9 per cent to ₹37,957 crore — the highest in the industry. It was followed by State Bank of India which saw credit cards spends worth ₹24,291 crore

and ICICI Bank worth ₹22,667 crore.

Credit card spends had surged 15 per cent month-on-month in March owing to a small base in the shorter February and due to high discretionary and financial-year end spending.

**12 LAKH CARDS ADDED**

The industry net added over 12 lakh credit cards in April, taking total cards-in-force to 8.7 crore, 1.4 per cent higher on month. Credit cards-in-force as of March 31 had stood at 8.5 crore, up 15.9 per cent for FY23.

HDFC Bank led the increase in cards-in-force, adding 3.4 lakh cards during April on a net basis, taking outstanding cards to 1.8 crore and retaining its spot as the top credit card issuer in the country.

## INDIA MOTOR PARTS & ACCESSORIES LIMITED

CIN : L65991TN1954PLC000958

Regd. & Admn. Office : 46, Whites Road, Chennai 600 014. Website : www.impal.net; E-mail id : secy@impal.net

### EXTRACT OF STANDALONE AND CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER / YEAR ENDED 31ST MARCH, 2023

(₹. in Crores)

Particulars	STANDALONE				CONSOLIDATED					
	Audited				Audited					
	Quarter ended		Year ended		Quarter ended		Year ended			
	31.03.2023	31.12.2022	31.03.2022	31.03.2023	31.03.2022	31.03.2022	31.03.2022	31.03.2023	31.03.2022	
Total income from operations	166.22	185.96	172.16	707.59	627.80	169.84	190.86	176.94	725.92	646.09
Net Profit / (Loss) for the period before tax	32.52	18.03	25.26	91.78	71.31	33.26	18.44	25.77	93.72	72.42
Net Profit / (Loss) for the period after tax	26.02	13.18	20.27	73.67	56.81	25.43	12.74	22.28	75.14	60.87
Total Comprehensive Income for the period (Comprising profit / (loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax))	3.70	19.56	(100.75)	168.88	(197.62)	3.11	19.12	(98.52)	170.35	(193.34)
Paid-up Equity Share Capital (Face value per share - Rs. 10/- each)	12.48	12.48	12.48	12.48	12.48	12.48	12.48	12.48	12.48	12.48
Reserves (excluding Revaluation Reserve) as per the latest Audited Balance Sheet				1351.46	1210.04				1355.64	1221.55
Earnings Per Share (before extraordinary items) (of Rs. 10/- each) (not annualised for Quarterly numbers): Basic & Diluted	20.85	10.56	16.24	59.03	45.52	20.37	10.21	17.82	60.21	48.68
Earnings Per Share in Rupees (after extraordinary items) (of Rs. 10/- each) (not annualised for Quarterly numbers): Basic & Diluted	20.85	10.56	16.24	59.03	45.52	20.37	10.21	17.82	60.21	48.68

Notes:

- The results were reviewed by the Audit Committee of the Board and subsequently approved by the Board of Directors at their meeting held on May 19, 2023. The results have been Audited by the Statutory Auditors of the Company.
- The Board of Directors have recommended a final dividend of Rs. 15/- per equity share, subject to approval by Shareholders at the ensuing Annual General Meeting. If approved the total dividend for the year 2022-23 will aggregate to Rs. 24/- per share including the interim dividend of Rs 9/- per share already paid.
- The above is an extract of the detailed format of Quarter / Year ended March, 31 2023 Financial Results filed with the National Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the aforesaid Financial Results are available on the National Stock Exchange website (www.nseindia.com) and on Company's website (www.impal.net).

Place : Chennai  
Date : 19.05.2023

For INDIA MOTOR PARTS & ACCESSORIES LIMITED  
N. KRISHNAN  
Managing Director  
DIN: 00041381

## JK LAKSHMI CEMENT Ltd.

### Extract of Consolidated Audited Financial Results for the Three Months and Year ended 31.03.2023

₹ in Crore

Sl. No.	Particulars	Consolidated			
		Three Months ended 31.03.2023	Three Months ended 31.03.2022	Year ended 31.03.2023	Year ended 31.03.2022
		Audited	Audited	Audited	Audited
1	Total Income from Operations	1,862.07	1,599.83	6,451.50	5,419.89
2	Profit before Interest, Depreciation & Taxes (EBITDA)	249.35	340.51	896.23	1,019.03
3	Net Profit for the Period before Tax & Exceptional Items	161.81	247.97	534.50	653.37
4	Net Profit for the Period before Tax (after Exceptional Items)	161.81	220.96	534.48	626.34
5	Net Profit for the Period after Tax & Exceptional Items	114.83	188.36	369.11	477.58
6	Total Comprehensive Income for the period [Comprising Profit for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	107.02	173.23	357.53	454.75
7	Paid-up Equity Share Capital (Face Value ₹5/- per Share)	58.85	58.85	58.85	58.85
8	Reserves (excl. Revaluation Reserve)	2,745.01	2,446.30	2,745.01	2,446.30
9	Earnings Per Share (of ₹5/- each) (Not Annualised)				
	Basic :	9.35	15.61	30.48	39.39
	Diluted :	9.35	15.61	30.48	39.39

Notes:

- The above Financial Results have been Reviewed by the Audit Committee and Approved by the Board of Directors at their respective meetings held on 19<sup>th</sup> May, 2023.
- Standalone Financial Information of the Company, pursuant to Regulation 47(1)(b) of SEBI (LODR):

Particulars	Three Months ended 31.03.2023	Three Months ended 31.03.2022	Year ended 31.03.2023	Year ended 31.03.2022
Turnover	1746.66	1515.28	6133.28	5108.03
Operating Profit (EBITDA)	206.89	293.87	766.50	868.52
Profit before Tax & Exceptional Items	137.27	221.32	481.46	581.69
Profit before Tax (after Exceptional Items)	137.27	197.93	481.46	558.30
Net Profit for the Period after Tax & Exceptional Items	97.32	171.73	330.77	426.22

- The above is an extract of the detailed format of Quarter and Year ended 31<sup>st</sup> March, 2023 Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Standalone & Consolidated Quarterly & Yearly Financial Results are available on the websites of Stock Exchanges at www.bseindia.com and www.nseindia.com and also on Company's website at www.jklakshmicement.com

Place: New Delhi  
Date: 19<sup>th</sup> May, 2023

Vinita Singhania  
(Vice Chairman & Managing Director)

Shareholders holding shares in Physical Mode are requested to dematerialise them & complete their KYC to avoid freezing of their holdings.



ADMIN OFFICE: NEHRU HOUSE, 4, BAHADUR SHAH ZAFAR MARG, NEW DELHI - 110002  
REGD. OFFICE : JAYKAYPURAM - 307019, DIST. SIROHI, RAJASTHAN  
WEBSITE : WWW.JKLAKSHMICEMENT.COM | E-mail : jklc.investors@jklcmail.com | Fax No. 91-011-23722251 | CIN : L74999RJ1938PLC019511

## Bandhan Bank

# Your trust drives our growth

With your unwavering support and belief in us, we have witnessed yet another year of strong growth. Thank you for bestowing us with your trust.

- ₹2,17,190+ cr** Total Business
- ₹1,08,000+ cr** Total Deposits
- ₹1,09,120+ cr** Total Advances
- 3+ cr** Customers
- 6,000+** Banking Outlets
- 69,700+** Employees

Data as on March 31, 2023



## சொந்த வங்கிக் கணக்கில் செலுத்த கட்டுப்பாடு இல்லை எந்த வங்கியிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்

மும்பை, மே 20-  
4 மாத அவகாசத்தில் எந்த  
வங்கியிலும் 2 ஆயிரம் ரூபாய்  
நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம்  
என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.  
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்  
புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது  
தொடர்பாக ரிசர்வ் வங்கி விரிவான  
விளக்கம் அளித்துள்ளது.

அதன் விவரம் வருமாறு:  
நவம்பர் 2016ல் ரூ.2,000 மதிப்புடைய  
நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது.  
மற்ற வகை ரூபாய் நோட்டுகள்  
போதுமான அளவில் கிடைப்பதால்,  
2018-19ல் ரூ.2,000 நோட்டுகள்  
அச்சடிப்பது நிறுத்தப்பட்டது. 2,000  
ரூபாய் மதிப்புள்ள நோட்டுகளில்  
பெரும்பாலானவை மார்ச்  
2017க்கு முன் வெளியிடப்பட்டன  
மற்றும் அவற்றின் ஆயுள் காலம்  
4 அல்லது 5 ஆண்டுகள் என்று  
மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்திய  
ரிசர்வ் வங்கியின் "சத்தமான  
நோட்டுக் கொள்கையின்" படி,  
2,000 ரூபாய் மதிப்பிலான ரூபாய்  
நோட்டுகளை புழக்கத்தில்  
இருந்து திரும்பப் பெற முடிவு  
செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள்  
தங்கள் பரிவர்த்தனைகளுக்கு 2,000  
ரூபாய் நோட்டுகளை தொடர்ந்து  
பயன்படுத்தலாம். இருப்பினும்  
செப்டம்பர் 30ந்தேதி வரை  
அனைத்து வங்கிகளிலும் 2,000  
ரூபாய் நோட்டுகளை டெபாசிட்  
செய்வதற்கும் மாற்றுவதற்கும் வசதி  
இருக்கும்.

வருகிற 23ந்தேதி முதல் வங்கிக்



ரிசர்வ் வங்கி விளக்கம்

கிளைகள் மற்றும் ரிசர்வ் வங்கியின்  
19 கிளை அலுவலகங்களிலும்  
மாற்றும் வசதி ஏற்படுத்தப்படும். 2,000  
ரூபாய் நோட்டுகளை ஒரே நேரத்தில்  
ரூ.20,000 வரை மாற்றிக்கொள்ளலாம்.  
வங்கியின் வாடிக்கையாளராக  
இருப்பது அவசியமில்லை, கணக்கு  
வைத்திருக்காதவர் எந்த வங்கிக்  
கிளையிலும் மாற்றிக்கொள்ளலாம்.  
இந்த பரிமாற்ற வசதி இலவசமாக  
வழங்கப்படும். சொந்த வங்கிக்  
கணக்குகளில் கட்டுப்பாடுகள்  
இல்லாமல் 2,000 ரூபாய் நோட்டுகளை  
டெபாசிட் செய்யலாம்.

2000 ரூபாய் நோட்டுகளை  
டெபாசிட் செய்வதற்கும், அல்லது  
மாற்றுவதற்கும் 4மாதங்களுக்கும் மேல்  
கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.  
எனவே, பொதுமக்கள் தங்கள்  
வசதிக் கோர இந்த வசதியை

குறிப்பிட்ட நேரத்திற்குள்  
பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்  
கொள்ளப்படுகிறார்கள்.

நாட்டில் உள்ள வங்கிகள்  
அனைத்தும் வாடிக்கையாளர்களுக்கு  
2,000 ரூபாய் நோட்டுகள் வழங்குவதை  
உடனடியாக நிறுத்திக்கொள்ள  
வேண்டும் என ரிசர்வ் வங்கி  
தெரிவித்துள்ளது.  
கடந்த மார்ச் 31ந் தேதி நிலவரப்படி  
நாட்டில் ரூ.3 லட்சத்து 62 ஆயிரம்  
கோடி மதிப்பிலான 2,000 ரூபாய்  
நோட்டுகள் மட்டுமே  
புழக்கத்தில் இருந்தன.  
இது புழக்கத்தில் உள்ள  
மொத்த நோட்டுகளில்  
10.8 சதவீதம்தான்.  
இவை, ரிசர்வ் வங்கி  
வெளியிட்ட புள்ளி  
விவரம் ஆகும்.

## 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற அடுத்த ஆண்டு ஜனவரி வரை அவகாசம் வழங்க வேண்டும்

சென்னை, மே 20-  
செல்லாது என்று அறிவிக்கப்பட்ட  
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை  
மாற்றுவதற்கு அடுத்த ஆண்டு  
ஜனவரி மாதம் வரையில்  
அவகாசம் அளிக்க வேண்டும்  
என வியாபாரிகள் கோரிக்கை  
விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு வணிகர்  
சங்கங்களின் பேரமைப்புத் தலைவர்  
ஏ.எம்.விக்கிரமராஜா கூறியதாவது:  
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை  
செப்டம்பர் மாதம் 30ந்தேதி வரை  
வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம்  
என்கிற அறிவிப்பு  
வெளியிடப்பட்டுள்ளது. இந்த  
மாதத்தில் 8 நாட்களும், அடுத்து  
வரும் 4 மாதங்களிலும் மட்டுமே  
கால அவகாசம் என்பது கண்டிப்பாக  
போதுமானதாக இருக்காது.

பொதுமக்களிடம் இருந்து  
வியாபாரிகள் 2 ஆயிரம் ரூபாய்  
நோட்டுகளை வாங்க மறுத்து  
வந்தாலும் வணிக ரீதியாக 2 ஆயிரம்  
ரூபாய் நோட்டுகள் வியாபாரிகளிடம்  
அதிக அளவில் சேருவதற்கான  
வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.  
எனவே செப்டம்பர் 30ந்தேதி வரை  
மட்டுமே வழங்கப்பட்டுள்ள கால  
அவகாசத்தை நீட்டித்து வழங்க  
வேண்டும். அடுத்த ஜனவரி  
மாதம் வரையில் 2 ஆயிரம் ரூபாய்  
நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்  
என்கிற அறிவிப்பை ரிசர்வ் வங்கி

## தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கோரிக்கை

வெளியிட வேண்டும்.  
500, 1000 ரூபாய் நோட்டுகள்  
செல்லாது என்று அறிவிக்கப்பட்ட  
நேரத்தில் பொதுமக்களிடம் இருந்து  
வாங்கிய பணத்துக்கு வருமான  
வரித்துறை யினரிடம் விளக்கம் அளிக்க  
வேண்டிய நிலையும் வியாபாரிகள்  
பலருக்கு ஏற்பட்டது. இதனால்

பாதிப்புக்களையும்  
வியாபாரிகள் சந்திக்க நேரிட்டது.  
இதன்காரணமாகவே பொதுமக்கள்  
வங்கியில் சென்று தங்கலிடம் உள்ள  
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை  
மாற்றிக்கொள்ளுமாறு கூறி  
வருகிறோம்.  
இவ்வாறு அவர் கூறினார்.



அண்ணா தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, காவிரி  
டெல்டாவின் முன்னாடி விவசாயி மயிலாருதுறை, 24. வில்லியநல்லூர்  
பண்ணை தளம்,ராஜாமன் அம்யர் நேரில் சந்தித்து பூங்கொத்து வழங்கி,  
தன்னை கமகத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டார்.

**WABAG**  
Sustainable solutions, for a better life

CIN: L45205TN1995PLC030231  
புதுவது அலுவலகம்: "வாக் ஹவுஸ்"  
எண்.17, 200 ஆடி துறைமுகம் - மல்லாபுரம் பிரதான சாலை  
கண்ணாம்புக் கோட்டேரி, சென்னை-600 117, தமிழ்நாடு, இந்தியா  
தொலைபேசி: +91-44-6123 2323 | தொலைக்கேள்: +91-44-6123 2324  
இணையதளம்: www.wabag.com | மின் அஞ்சல்: companysecretary@wabag.in

31.03.2023-ல் முடிவடைந்த காலாண்டு மற்றும் முழு ஆண்டிற்கான  
நிதி முடிவுகளின் தணிக்கை செய்யப்பட்ட அறிக்கை

விவரங்கள்	முடிந்த காலாண்டு		முடிந்த ஆண்டு	
	31.03.2023	31.03.2022	31.03.2023	31.03.2022
செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம் (நிகரம்)	93,451	90,150	3,01,408	3,01,169
இக்காலத்திற்கான நிகர இலாபம் / (நஷ்டம்) (விலிக்கான மற்றும்/அல்லது அசாதாரண வகைகளுக்கு முன்)	10,154	5,656	30,606	16,839
வரிக்கு முன் இக்காலத்திற்கான நிகர இலாபம் / (நஷ்டம்) (விலிக்கான மற்றும்/அல்லது அசாதாரண வகைகளுக்கு முன்)	(14,184)	5,656	1,683	16,839
வரிக்கு பின் இக்காலத்திற்கான நிகர இலாபம் / (நஷ்டம்) (விலிக்கான மற்றும்/அல்லது அசாதாரண வகைகளுக்கு முன்)	(11,195)	4,607	1,093	13,206
வரி, சிபூபான்மைமீன் நலன் மற்றும் இணை நிறுவனங்களின் இலாபம்/ (நஷ்டம்) பங்கு ஆய்வற்றிற்கு முன் நிகர இலாபம் / (நஷ்டம்)	(11,110)	4,630	1,285	13,191
இக்காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் (காலத்திற்கான இலாபம் / (நஷ்டம்) உள்-கடக்கியது (வரிக்கு முன்) மற்றும் இது விரிவான வருமானம் (வரிக்கு முன்)	(11,049)	4,753	3,279	12,928
சமயக்கு மூலதனம்	1,244	1,244	1,244	1,244
ஒரு பங்கிற்கான வருமானம் விகித விலக்கு வகைக்கு முன் (ரூ.2/-ஒன்றுக்கு) (தொடரும் மற்றும் தொடரா செயல்பாடுகளுக்கு) (இந்திய ரூபாயில்)	11.42	7.44	36.87	21.21
ஒரு பங்கிற்கான வருமானம் விகித விலக்கு முன் (ரூ.2/-ஒன்றுக்கு) (தொடரும் மற்றும் தொடரா செயல்பாடுகளுக்கு) (இந்திய ரூபாயில்)	(17.86)	7.44	2.07	21.21

குறிப்புகள்:  
1. முடிவுகள்: முடிவடைந்த காலாண்டு மற்றும் முழு ஆண்டிற்கான தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை முடிவுகள், இந்திய  
பத்திரிகையில் மற்றும் பத்திரிகை விநியோக செயலகத்தில் (SEB) (பட்டியல் கடமைகள் மற்றும் வெளியிடப்படாதவை) நேரலை  
2015-விரிப்பிற்கான விதி 33-ன் கீழ் பருகு சந்தைகளின் தரக்கேள் செயல்பாட்டுகள் விரிவான முடிவடைந்த காலாண்டு மற்றும்  
முழு ஆண்டிற்கான தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை முடிவுகளின் கருவைகளை. இன்ன முழு விவரங்கள் பங்கு சந்தைகளின்  
இணையதளம் [www.nseindia.com](http://www.nseindia.com), மற்றும் இந்திய வணிகர்களின் இணையதளம் [www.wabag.com](http://www.wabag.com) உள்ளன.  
2. மேற்கண்ட நிதிநிலை முடிவுகள் தணிக்கையாளர் குழுவின் ஆய்வு செய்யப்பட்டு மற்றும் 19.05.2023 அன்று நடைபெற்ற  
இருக்கின்ற ஒரு கூட்டத்தில் இயக்குநர் குழுவின் ஒப்புமிக் பத்திரிகை ரூ.2/-த்தில் இருந்து ரூ.2/-க்கு மாற்றும் மற்றும்  
இயக்குநரின் சட்டப்படி தணிக்கையாளர் காலம் முழு தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.  
3. நிறுவன வாரியம் காலவட்டத்தில் வழங்கப்பட்ட பரிசீலிதரகனை உறுதிப்படுத்த முன்வை காலவட்டங்களின் பரிசீலிதரகனை  
மீண்டும் திருத்தப்பட்டுள்ளன/புதுவகைப்படுத்தப்பட்டுள்ளன.  
4. தனித்தானது அடிப்படையில் (Standalone basis) விற்று முது, வரிக்கு முன் இலாபம், வரிக்கு பின் இலாபம் ஆய்வற்றின்  
விவரங்கள் கீழ்க் கொடுக்கப்பட்டுள்ளன.

விவரங்கள்	முடிந்த காலாண்டு		முடிந்த ஆண்டு	
	31.03.2023	31.03.2022	31.03.2023	31.03.2022
விற்பனை				
வரிக்கு முன் இலாபம் / (நஷ்டம்) (விலக்காக முன்)	74,856	65,310	2,32,530	2,14,261
வரிக்கு பின் இலாபம் / (நஷ்டம்) (விலக்காக முன்)	(12,741)	4,219	205	12,210
வரிக்கு பின் இலாபம் / (நஷ்டம்)	(9,548)	3,214	127	9,218

விர கெட் வாக் விமல்கெட்-ககாக  
ராஜீவ் மிடல்  
தலைவர் மற்றும் மேலாளர் இயக்குநர்  
DIN: 01299110

இடம்: சென்னை  
தேதி: 19.05.2023

VIASST  
IN THE COURT OF CITY CIVIL  
JUDGE AT CHENNAI  
O.S. No. 6488 of 2018  
UCO Bank,  
New Washermen pet Branch  
... Plaintiff  
vs  
E.Vanishri & another  
Defendant  
To,  
D1- E.Vanishri  
Door No.44/168 C, Perumal Koil  
Street, Saturna Nagar,  
New Washermen Pet,  
Chennai-600 081.  
In the above-mentioned matter, the Hon'ble VI Asst City Civil  
Court Judge at Chennai, was  
pleaded to order Notice to the 1st  
Defendant by way of publication  
returnable on 06/06/2023.  
You are hereby requested to  
enter your appearance either  
in person or through your  
advocate before the said Court  
on 06/06/2023 at 10.30 am and  
state your objections if any failing  
which the above application will  
be heard in your absence and  
suitable orders passed.  
Kvp.DEEPAK RAJ  
COUNSEL FOR PLAINTIFF

**Apollo Sindoori**  
Geddes Road, Chennai-600006

**அப்பல்லோ சிந்தூரி ஹோட்டல்ஸ் லிமிடெட்**  
CIN:L72300TN1998PLC041360  
புதுவது அலுவலகம்: 2-சென்னை பைண்ட், தரை தளம், எண்.43/5, கிரீஸ் சாலை, ஆயிரம் விளக்கு, சென்னை - 600006.  
தொலைபேசி: 044 49045000, மின்னஞ்சல்: info@apollosindoori.com, இணையதளம்: www.apollosindoori.com

31 மார்ச் 2023 - ல் முடிந்த காலாண்டு மற்றும் முழு ஆண்டிற்கான தணிக்கை செய்யப்பட்ட தனித்தியங்கும் மற்றும் ஒருங்கிணைந்த நிதிநிலை முடிவுகளின் கருக்கம்  
(ரூ. லட்சத்தில்)

விவரங்கள்	தனித்தியங்கும்						ஒருங்கிணைந்த					
	முடிந்த காலாண்டு 31.03.2023 (Audited)	முடிந்த காலாண்டு 31.12.2022 (Unaudited)	முடிந்த காலாண்டு 31.03.2022 (Audited)	முடிந்த ஆண்டு 31.03.2023 (Audited)	முடிந்த ஆண்டு 31.03.2022 (Audited)	முடிந்த காலாண்டு 31.03.2023 (Unaudited)	முடிந்த காலாண்டு 31.03.2022 (Audited)	முடிந்த ஆண்டு 31.03.2023 (Audited)	முடிந்த ஆண்டு 31.03.2022 (Audited)	முடிந்த காலாண்டு 31.03.2023 (Audited)	முடிந்த காலாண்டு 31.03.2022 (Audited)	
செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம் (நிகரம்)	7,136.61	6,860.39	5,188.57	25,849.08	19,939.19	13,443.68	10,981.91	5,485.33	36,700.34	20,793.57		
செயல்பாட்டுப் பிற வருமானம்	134.73	794.12	25.53	994.26	341.05	650.85	108.14	75.23	920.39	277.08		
மொத்த வருமானம்	7,271.34	7,654.51	5,214.10	26,843.34	20,280.24	14,094.53	11,090.05	5,560.56	37,620.73	21,070.64		
இக்காலத்திற்கான நிகர இலாபம் / (நஷ்டம்) (விலிக்கான மற்றும்/அல்லது அசாதாரண வகைகளுக்கு முன்)	240.84	660.11	262.12	1,656.45	1,278.72	700.32	12.02	194.46	1,387.56	715.07		
வரிக்கு முன் இக்காலத்திற்கான நிகர இலாபம் / (நஷ்டம்) (விலிக்கான மற்றும்/அல்லது அசாதாரண வகைகளுக்கு முன்)	240.84	660.11	262.12	1,656.45	1,278.72	700.32	968.43	480.64	2,492.70	1,761.88		
வரிக்கு பின் இக்காலத்திற்கான நிகர இலாபம் / (நஷ்டம்) (விலிக்கான மற்றும்/அல்லது அசாதாரண வகைகளுக்கு முன்)	105.59	510.21	228.47	1,192.66	1,024.00	204.03	809.36	421.98	1,691.49	1,480.56		
இக்காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் (காலத்திற்கான இலாபம் / (நஷ்டம்) உள்-கடக்கியது (வரிக்கு முன்) மற்றும் இது விரிவான வருமானம் (வரிக்கு முன்)	136.47	510.21	338.47	1,223.54	1,073.42	363.12	756.69	533.61	1,804.49	1,479.17		
சமயக்கு மூலதனம் (முடிமதிப்பு ஒன்றை பங்கிற்கும் ரூ.5)	130.02	130.02	130.02	130.02	130.02	130.02	130.02	130.02	130.02	130.02		
பங்கு ஆதாரம் (ரூ.5) (ஒன்றுக்கு ஒரு பங்கிற்கும் ரூ.5) அடிப்படையில் நிதிநிலை (வருடாந்திர அறிவு)	4.06	19.62	8.79	45.86	39.38	7.85	31.12	16.23	65.05	56.94		

குறிப்பு:  
1. மேற்கண்ட ஒருங்கிணைந்த நிதிநிலை முடிவுகள் கம்பெனியின் தணிக்கை குழுவால் பரிசீலனை செய்யப்பட்டு 19.05.2023 அன்று நடைபெற்ற இயக்குநரின் குழு கூட்டத்தில் ஒப்புமிக் பெறப்பட்டது. இந்த முடிவுகள் கம்பெனியின் சட்டப்படி தணிக்கையாளர்களால்  
அளிக்கப்பட்டது.  
2. செபி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015 விதி 33-ன் கீழ் எட்டாக்க எக்ஸ்சேஞ்சின் தரக்கேள் செய்யப்பட்டுள்ள காலாண்டு / முழு ஆண்டிற்கான மார்க் 31, 2023-ல்  
தணிக்கை செய்யப்பட்ட தனித்தியங்கும் மற்றும் ஒருங்கிணைந்த நிதிநிலை முடிவுகள் எட்டாக்க எக்ஸ்சேஞ்சின் இணையதளம் [www.nseindia.com](http://www.nseindia.com) மற்றும் கம்பெனியின் இணைய தளம்  
[www.apollosindoori.com](http://www.apollosindoori.com)-ல் கிடைக்கும்.  
3. மேற்குறிப்பிட்ட முடிவுகள் கம்பெனியின் சட்டம் 2013, பிரிவு 133-ன் கீழ் கம்பெனியின் விதிகள் (Indian Accounting Standard) (INDAS) 2015-ல் குறிப்பிடப்பட்டுள்ள படி தயார் செய்யப்பட்டிருக்கிறது.  
இயக்குநரின் குழுவிற்கான ஆவர்கள் சார்பாக  
G.வேங்கடராமன், இயக்குநர்

இடம்: சென்னை  
நாள்: 19.05.2023

IN THE COURT OF PRINCIPAL DISTRICT  
JUDGE AT THIRUVALLUR  
L.A.O.P. 142 of 2007

1.Mrs. M. Thangamiammal  
And 4others ..Petitioners  
Versus  
1.Mrs. A.Rajammal (Died)  
And 8 others. ..Respondent's

R.1. R2. Mrs. V.Chellappa, W/o.Velrajn  
No: 2/21, 3rd Street, Gopalapuram, Chennai-600 086.  
R.3. Mr. H.Ramasamy, S/o.Harikrishnan,  
No. 20/8, Peter Colony Royapettah, Chennai 600 014.  
R.4. Mr. R.Kamaraj S/o.H.Ramasamy,  
No: 4/17, Sivan Nagar, 1st Street,  
Washermenpet, Chennai-600 081.  
R.5. Mr. R.Sekar, S/o.H.Ramasamy,  
Kannagi Street, Meenadi Amman Nagar,  
Alwarthuru Nagar, Virugambakkam, Chennai 87.  
R.6. Mr. R.Chinna Krishnan, S/o.H.Ramasamy,  
No:20/8, Peter Colony Royapettah, Chennai 600 014.  
R.7. Mr. R.Ramachandran, S/o.H.Ramasamy  
No: 67, Gandhi Main road,  
Thiavalillammam Nagar, Thirumangalam,  
Mugapair, Chennai - 600 040.  
R.7. R9. Mr. R.Kumar S/o.H.Ramasamy,  
No.4/199, Sri Ranga Nagar,  
Nayiyakkannalalayam Road, Palladam, Coimbatore 641 016.

You all to 7 take Notice as per the direction of the Honourable  
Court the Applicant's is hereby direct to take Notice against you.  
Whereas the above named Applicant's has made application  
before the above said Principal District Court at Thiruvallur for  
probating of will Letter of Administration and for declaration of the  
schedule mentioned property court that under Section 232 and  
272 of Indian succession Act xxxix of 1995 R/W sec 151 C.P.C  
against you for final disposal.  
Since You are all hereby failed to appear before the court for  
several hearing for deposing Evidence on your side, hence you  
are warned to appear in person or by a pleader duly instructed on  
the day of 15th June month of 2023 at 10.15 A.M in the forenoon  
to show cause against the application failing wherein above  
said the said application will be determined Exparte against you  
further order will be passed against you all.

P. SUDALAIMANI B.A.B.L  
MUHTUKOMARAN, B.A.B.L,  
NIVEDHA SUDALAIMANI B.A.B.L (Hon's) L.L.M. (Ph.D.),  
ARVINDHASAMY SUDALAIMANI,B.C.A.L.L. (Hon's)  
Advocates Applicant's

**இந்தியா மோட்டார் பார்ட்ஸ் & அக்ஸஸரீஸ் லிமிடெட்**  
CIN: L65991TN1954PLC000958

புதுவது மற்றும் நிர்வாக அலுவலகம்: 46, வொமிட்டில் ரோடு, சென்னை - 600 014. இணையதளம்: [www.impal.net](http://www.impal.net); மின்னஞ்சல்: [secy@impal.net](mailto:secy@impal.net)

31.03.2023-ல் முடிவடைந்த காலாண்டு மற்றும் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்பட்ட  
தனித்த மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட நிதிநிலை முடிவுகளின் கருக்கம்  
(ரூ. கோடிக்கள்)

விவரங்கள்	தனித்த						ஒருங்கிணைக்கப்பட்டது					
	தனித்த செய்யப்பட்டது		தனித்த செய்யப்பட்டது		தனித்த செய்யப்பட்டது		தனித்த செய்யப்பட்டது		தனித்த செய்யப்பட்டது		தனித்த செய்யப்பட்டது	
	முடிவடைந்த காலாண்டு	முடிவடைந்த ஆண்டு	முடிவடைந்த காலாண்டு	முடிவடைந்த ஆண்டு	முடிவடைந்த காலாண்டு	முடிவடைந்த ஆண்டு	முடிவடைந்த காலாண்டு	முடிவடைந்த ஆண்டு	முடிவடைந்த காலாண்டு	முடிவடைந்த ஆண்டு	முடிவடைந்த காலாண்டு	முடிவடைந்த ஆண்டு
31.03.2023	31.12.2022	31.03.2022	31.03.2023	31.03.2022	31.03.2023	31.12.2022	31.03.2022	31.03.2023	31.03.2022	31.03.2023	31.03.2022	31.03.2022
செயல்பாடுகளின் மூலம் மொத்த வருமானம்	166.22	185.96	172.16	707.59	627.80	169.84	190.86	176.94	725.92	646.09		
வரிக்கு முன் காலத்திற்கான நிகர இலாபம் / (நஷ்டம்)	32.52	18.03	25.26	91.78	71.31	33.26	18.44	25.77	93.72	72.42		
வரிக்கு பின் காலத்திற்கான நிகர இலாபம் / (நஷ்டம்)	26.02	13.18	20.27	73.67	56.81	25.43	12.74	22.28	75.14	60.87		
நட்டப் பக்க காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் (நட்டப் பக்க காலத்திற்கு வரிக்குப் பின் இலாபம் / (நஷ்டம்) மற்றும் வரிக்குப் பின் இலாப விரிவான வருமானம்)	3.70	19.56	(100.75)	168.88	(197.62)	3.11	19.12	(98.52)	170.35	(193.34)		
சமயக்கு மூலதனம் (முடிமதிப்பு ரூ.10/-க்கு ஒரு பங்கிற்கும்)	12.48	12.48	12.48	12.48	12.48	12.48	12.48	12.48	12.48	12.48		
ரிசர்வ் (முடிமதிப்பு ரிசர்வ் நிகரமாக) தணிக்கை செய்யப்பட்ட அறிக்கையின் படி				1351.46	1210.04				1355.64	1221.55		
ஒரு பங்கு வருமானம் (அசாதாரண வகைகளுக்கு முன்) (ஒவ்வொன்றும் ரூ 10/- ஆண்டு விதிக்க செய்யப்பட்ட நிலை அடிப்படையில் நிதிநிலை மற்றும் டைலிபூட்டர்)	20.85	10.56	16.24	59.03	45.52	20.37	10.21	17.82	60.21	48.68		
ஒரு பங்கு வருமானம் (அசாதாரண வகைகளுக்கு முன்) (ஒவ்வொன்றும் ரூ 10/- ஆண்டு விதிக்க செய்யப்பட்ட நிலை அடிப்படையில் நிதிநிலை மற்றும் டைலிபூட்டர்)	20.85	10.56	16.24	59.03	45.52	20.37	10.21	17.82	60.21	48.68		

குறிப்புகள்:  
1. மேற்கண்ட முடிவுகள் தணிக்கை குழுவால் ஆய்வு செய்யப்பட்டு 19.05.2023 அன்று நடைபெற்ற இயக்குநரின் குழு கூட்டத்தில் ஒப்புமிக் பெறப்பட்டது. இந்த முடிவுகள் கம்பெனியின் சட்டப்படி தணிக்கையாளர்களால்  
தணிக்கை செய்யப்பட்டது.  
2. இன்று நடைபெற்ற இயக்குநரின் குழு கூட்டத்தில் ஒவ்வொன்று சமயங்கிற்கும் ரூ. 15 தள்ளி சந்தை நிறுவன வாரியகர்கள் ஆண்டு பொதுக் கூட்டத்தில் பங்குதாரர்கள் ஒப்புமிக் குழு  
முடிவுகளை முன்வைப்பது. நேரடி ஆண்டு பொதுக் கூட்டத்தில் ஒப்புமிக் பெறப்பட்ட தனித்த மற்றும் ஒருங்கிணைந்த நிதிநிலை முடிவுகள் சந்தை நிறுவன வாரியகர்களால்  
அளிக்கப்பட்டது. இந்த முடிவுகள் கம்பெனியின் சட்டப்படி தணிக்கையாளர்களால் அளிக்கப்பட்டது. இது ஒவ்வொன்றும் இணைய தளம் [www.nseindia.com](http://www.nseindia.com) மற்றும் கம்பெனியின் இணையதளம்  
[www.impal.net](http://www.impal.net) மற்றும் கம்பெனியின் இணையதளம் [www.impal.net](http://www.impal.net) ஆகியவற்றில் கிடைக்கும்.  
3. மேற்கண்ட நிதிநிலை முடிவுகளின் முழு விவரம் நேரடி நிறுவன வாரியகர்களின் இணையதளம்  
[www.nseindia.com](http://www.nseindia.com) மற்றும் கம்பெனியின் இணையதளம் [www.impal.net](http://www.impal.net) ஆகியவற்றில் கிடைக்கும்.  
இந்தியா மோட்டார் பார்ட்ஸ் & அக்ஸஸரீஸ் லிமிடெட்  
N. கிருஷ்ணன்  
நிர்வாக